



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

1991 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க,
வருமானவரி மீதான மிகைவரி
(திருத்தச்) சட்டம்

[1991, மாச்சு மாதம் 27 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1991 மாச்சு மாதம் 28 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த
மானப் பத்திரிகையின் பகுதி II இற்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1991 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க வருமானவரி மீதான
மிகைவரி (திருத்தச்) சட்டம்

[1991, மாச்சு மாதம் 27 ஆந் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

ச.வ.—ஒ. 105/90

1989 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, வருமானவரி
மீதான மிகைவரிச்சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு
சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்
தினல் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுத :—

1. இச்சட்டம், 1991 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, வருமான
வரி மீதான மிகைவரி (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்
படலாம்.

சுருக்கப் பெயர்.

2. (இதனகத்துப்பின்னர் "முதன்மைச் சட்டவாக்கம்" எனக்
குறிப்பீடு செய்யப்படும்) 1989 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க,
வருமானவரி மீதான மிகைவரிச் சட்டத்திற்கான விரிவுப் பெயர்
"முறையே 1989 எப்பிறில் 1 ஆம் தேதியன்றும், 1990 எப்பிறில்
1 ஆம் தேதியன்றும் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டுகளுக்
காக" என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக,
"முறையே 1989 எப்பிறில் 1 ஆம் தேதியன்றும், 1990 எப்பிறில்
1 ஆம் தேதியன்றும், 1991 எப்பிறில் 1 ஆம் தேதியன்றும்
தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டுகளுக்காக" என்னும் சொற்
களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்
படுகின்றது.

1989 ஆம் ஆண்
டின் 7 ஆம்
இலக்கச் சட்டத்
திற்கான விரிவுப்
பெயரைத்
திருத்துதல்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 2 ஆம் பிரிவு, "ஆனால்
1991 மாச்சு 31 ஆம் திகதிக்குப் பிந்தாமல் முடிவடைகின்ற"
என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "ஆனால்
1992 மாச்சு 31 ஆம் தேதிக்குப் பிந்தாமல் முடிவடைகின்ற"
என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலம்
இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 2 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 3 ஆம் பிரிவு இத்தால்
பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 3 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

(1) "1989 நவெம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு
முன்னரும்; அத்துடன்" என்னும் சொற்களுக்கும்
இலக்கங்களுக்கும் பதிலாக, "1989 நவெம்பர் 15 ஆம்
தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்;" என்னும்
சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்;

(2) "1990 ஆம் ஆண்டு நவெம்பர் 15 ஆம் தேதியன்று
அல்லது அதற்கு முன்னரும்," என்னும் சொற்களுக்
கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "1990 ஆம் ஆண்டு
நவெம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்
னரும்; அத்துடன்" என்னும் சொற்களையும் இலக்கங்
களையும் இடுவதன் மூலமும்;

2. 1991 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, வருமானவரி மீதான மிகைவரி (திருத்தச்) சட்டம்

(3) அப்பிரிவின் (ii) ஆம் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியைச் சேர்ப்பதன் மூலமும் ;

“(iii) (அ) 1991 ஓகத்து 15ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் 1991 ஆம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு அவராற் செலுத்தப்படற்பாலதான மிகைவரித் தொகையின் ஐம்பது சத வீதத்திற்குக் குறையாத தொகையையும், அத்துடன்

(ஆ) மிகுதியை 1991 நவம்பர் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்.”

முதன்மைச் சட்டவாக்கத்தின் 4 ஆம் பிரிவைத் திருத்ததல்.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 4 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

(1) அப்பிரிவின் (அ) என்னும் பந்தியில் “ஊதியத்திலிருந்து 7½ சதவீதத்தையும்; அத்துடன்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “ஊதியத்திலிருந்து 7½ சதவீதத்தையும்;” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்;

(2) அப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் “ஊதியத்திலிருந்து 7½ சதவீதத்தையும்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “ஊதியத்திலிருந்து 7½ சதவீதத்தையும், அத்துடன்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்.

(3) அப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியை உடனடுத்து, பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன் மூலமும் :—

“(இ) அந்த ஆண்டுக்கு, அந்த ஊழியரின் ஊதியத்திலிருந்து கழிக்கப்படற்பாலதான மொத்த வருமானவரியின், 1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு —

(i) அத்தகைய ஊழியருக்கு 1991 யூலை மாதத்திற்கு கொடுபடற்பாலதான ஊதியத்திலிருந்து 7½ சதவீதத்தையும்; அத்துடன்

(ii) அத்தகைய ஊழியருக்கு 1991 ஒக்டோபர் மாதத்திற்குக் கொடுபடற்பாலதான ஊதியத்திலிருந்து, 7½ சதவீதத்தையும்;”.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவைத் திருத்ததல்.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவு அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் அவ்வுட்பிரிவிற்கான காப்பு வாசகத்தின் (ii) ஆம் பந்திக்குப் பதிலாக பின்வரும் பந்தியை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

“(ii) இச்சட்டத்தின்கீழ் இயைபான ஆண்டொன்றுக்கு மிகைவரி செலுத்துவதற்கு ஆளாகின்றவரான எவரேனும் ஆள்—

(அ) 1989 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு 1988 ஏப்பிரல்

1991 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, வருமானவரி மீதான 3
மிகைவரி (திருத்தச்) சட்டம்

1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டு
ஆண்டுக்கு உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ்
அவரால் செலுத்தப்படற்பாலதான வருமான
வரியின்,

(i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத
தொகையை 1989 ஆகத்து 15 ஆம் தேதி
யன்று அல்லது அதற்கு முன்னர்;
அத்துடன்

(ii) ஏழரைச் சத வீதத்திற்குக் குறையாத
தொகையை 1989 நவம்பர் 15 ஆம்
தேதியன்று அல்லது அதற்கு முன்னர்;

(ஆ) 1990 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று தொடங்கு
கின்ற இயைபான ஆண்டுக்கு, 1989 ஏப்பிரல்
1 ஆம் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டு
ஆண்டிற்கு உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ்
அவரால் செலுத்தப்படற்பாலதான வருமானவரி
யின்,

(i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகை
யை 1991 ஆகத்து 15 ஆம் தேதியன்று
அல்லது அதற்கு முன்னர்; அத்துடன்

(ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகை
யை 1991 நவம்பர் 15 ஆம் தேதியன்று
அல்லது அதற்கு முன்னர்.

(இ) 1991 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று தொடங்
குகின்ற இயைபான ஆண்டுக்கு, 1990 ஏப்பிரல்
1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்
பீட்டு ஆண்டிற்கு உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்
கீழ் அவரால் செலுத்தப்படற்பாலதான வரு
மான வரியின்,

(i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொ
கையை 1991 ஆகத்து 15 ஆம் தேதியன்று
அல்லது அதற்கு முன்னர்; அத்துடன்;

(ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத
தொகையை 1991 நவம்பர் 15 ஆம்
தேதியன்று அல்லது அதற்கு முன்னர்
அத்தகைய மிகைவரியாகச் செலுத்துகின்
றவிடத்து—

1989 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று தொடங்கு
கின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1990
நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு
முன்னர்.

1991 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, வருமானவரி மீதான 4
மிகைவரி (திருத்தச்) சட்டம்

1990 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற
இயைபான ஆண்டின் விடயத்தில், 1991 நவம்பர் 30
ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்;
அத்துடன்

1991 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற
இயைபான ஆண்டின் விடயத்தில் 1991 நவம்பர்
30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்,

அத்தகைய ஆள் அந்த இயைபான ஆண்டுக்கு அவரால்
செலுத்தப்படற்பாலதான மிகைவரியின் மிகையை
அவரால் செலுத்தப்பட்ட தொகைக்கு மேலாகச் செலுத்
தினால், 3 ஆம் பிரிவின் கீழ் செலுத்துவதற்கு அவர்
தேவைப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பில்
இப்பிரிவின் கீழ் ஏதேனும் தண்டப்பணம் செலுத்துவ
தற்காளாதல் ஆகாது.

7. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்கும்
இடையே ஒவ்வாமை எதுவும் ஏற்படும் பட்சத்தில் சிங்கள
உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

ஒவ்வாமை
ஏற்படும்
பட்சத்தில்
சிங்கள
உரையே
மேலோங்கி
நின்றல்.